

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்துக்காக 2022 வணிக மிளிர்ச்சி விருதினை நகர நிர்வாகம் பெறுகிறது**

ப்ராம்ப்ட்டன், ON (மே 9, 2022) –ப்ராம்ப்ட்டன் வர்த்தகக் கழகம் சமீபத்தில் தனது 2022 ஆம் ஆண்டின் பிசினஸ் எக்ஸலன்ஸ் அவார்ட்ஸ் விழாவுக்கு உபசரிப்பு வழங்கியது; இதில் ப்ராம்ப்ட்டன் நகரம் ஸ்மார்ட் சொல்யூஷன்ஸ் பிரிவின் கீழ் தனது அர்ப்பணிப்புக்காவும் தனது பேருந்து தொகுப்பை மின்சார மயமாக்குவதற்காகவும் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்துக்கான விருதைப் பெற்றது.

ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து பல குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளது; இதில் பான்-கனடியன் BEB செயல்முறை விளக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக தனது பேட்டரி மின்சார பேருந்து (BEB) சோதனைக்கான கட்டம் 1 அறிமுகம் உள்ளடங்கும்; இதன்படி முழுமையாக மின்மயமாக்கப்பட்ட புதிய மூன்றாம் போக்குவரத்து பேருந்து வசதி கட்டித்திற்காக ப்ராம்ப்ட்டன் நகர சபையின் ஒப்புதல் பெறப்பட்டு மிக சமீபத்தில், கனடா உள்கட்டமைப்பு வங்கி (CIB) உடனான நிதியளிப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு, இப்போது முதல் 2027 வரை 450 BEB களை வாங்குவதற்கு ஆதரவாக \$400M வரையிலான முதலீட்டை ப்ராம்ப்ட்டனுக்கு வழங்கும்.

ஸ்மார்ட் சொல்யூஷன்ஸ் விருது என்பது டிஜிட்டல் மாற்றத்தில் சாதனை மற்றும் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது. ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்தானது, தனது துறையில், நிலையான மாற்றங்களுக்குப் செவிசாய்ப்பதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது; ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் புதிய மற்றும் புதுமை படைக்கும் வகையிலான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதன் மூலம் செயல்திறனை மேம்படுத்தவும், மதிப்புக் கூட்டவும், இறுதியில் சமூகத்திற்கு வளர்ச்சி கொடுக்கவும் செய்துள்ளது. [மேலும் அறிய இங்கு க்ளிக் செய்யவும்.](#)

**அறிஞர் கூற்றுக்கள்**

“ப்ராம்ப்ட்டன் வர்த்தக கழக அமைப்பிடமிருந்து ப்ராம்ப்ட்டன் போக்குவரத்திற்கான 2022 பிசினஸ் எக்ஸலன்ஸ் விருதைப் பெறுவதற்கு ப்ராம்ப்ட்டன் நகரம் பெருமை கொள்கிறது. தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி, எங்கள் நகரத்தை நகர்த்துவதற்கு சிறந்த சேவையை வழங்குவதன் மூலம் பேருந்து போக்குவரத்து வகையில் டிஜிட்டல் மாற்றத்தில் முன்னணியில் உள்ளது;”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

”2022 பிசினஸ் எக்ஸலன்ஸ் விருதுகளில் ஸ்மார்ட் சொல்யூஷன்ஸ் வகையின் கீழ் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்தை அங்கீகரித்தமைக்காக ப்ராம்ப்ட்டன் வர்த்தக கழகத்திற்கு நன்றி. நமது பேருந்து

போக்குவரத்து அமைப்பு, தொழில்நுட்பத்தில் படிப்படியான எதிர்காலத்தை வடிவமைக்கிறது, மற்ற நகராட்சிகளுக்கு முன்னணி வகுக்கிறது மற்றும் வாழ, வேலை செய்வதற்கு மற்றும் விளையாடுவதற்கு ப்ராம்ப்ட்டன் நகரை இன்னும் சிறந்த இடமாக மாற்றுகிறது.”

- பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், பொதுப்பணிகள் மற்றும் பொறியியல் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ஸ்மார்ட் சொல்யூஷன்ஸில் இந்த அங்கீகாரத்தை எங்களுக்கு வழங்கியதற்காக ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சார்பாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் அதே வேளையில் வளர்ச்சி, டிஜிட்டல் புதுமை படைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைக்க வைக்கும் தன்மையை சமநிலைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக ப்ராம்ப்ட்டன் வர்த்தக கழகத்திற்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்துறையின் தலைவர்களாகத் தொடரும் எங்கள் குழுவைப் பற்றி நான் வியக்கத்தக்க அளவிற்கு பெருமைப்படுகிறேன். நாங்கள் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, எங்கள் உள்ளூர் வணிகங்கள் போன்ற வளர்ச்சிக்கான அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்பை நாங்கள் நம்பியுள்ளோம். இந்த கவுரவம் கொடுத்தமைக்காக மீண்டும் நன்றி மற்றும் எங்கள் தொடர்ச்சியான கூட்டாண்மைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.”

- அலெக்ஸ் மிலொயெவிக், பொது மேலாளர், ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து ப்ராம்ப்ட்டன் நகரம்

“நகர ஊழியர்கள் போக்குவரத்து துறையில் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு செவி சாய்ப்பதில் ஆர்ப்பணிப்பு கொடுள்ளனர், இதனால் நாங்கள் எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். நாங்கள் புதுமைபடைப்புக்களை உருவாக்க உறுதியூட்டுள்ளோம், மேலும் ப்ராம்ப்ட்டன் நகரம் மற்றும் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து ஆகியவை டிஜிட்டல் மாற்றத்தில் ஸ்மார்ட் தீர்வுகளுக்கான 2022 வணிகச் சிறப்பு விருதைப் பெறுவதில் பெருமிதம் கொள்கிறது.

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்



## Media Release

ஊடக தொடர்பு

ப்ராம்ப்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

[multiculturalmedia@brampton.ca](mailto:multiculturalmedia@brampton.ca)